



بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

خُطْبَةُ الْجُمُعَةِ لِتَارِيخِ ٢٨/٩/٢٠١٨ الْمَوَافِقِ ١٨ الْمَحْرَمِ ١٤٤٠ هـ

الْوُضُوءُ

إِنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنُسْتَعِينُهُ وَنَسْتَغْفِرُهُ وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا، مَنْ يَهْدِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يَضِلَّ فَلَا هَادِيَ لَهُ وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ سُبْحَانَهُ لَا يَحْوِيهِ مَكَانٌ لَيْسَ حَجْمًا وَلَا شَكْلًا جَلَّ رَجِّي عَنْ صِفَاتِ الْأَجْسَامِ وَعَنْ أَنْ يَكُونَ كَالْمَخْلُوقَاتِ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولَ اللَّهِ نَبِيَّ الْهُدَى وَمِصْبَاحُ الدُّجَى اللَّهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ وَعَلَى آلِهِ وَأَصْحَابِهِ الطَّيِّبِينَ الطَّاهِرِينَ.

أَمَّا بَعْدُ إِخْوَةَ الْإِيمَانِ أَوْصِيكُمْ وَنَفْسِي بِتَقْوَى اللَّهِ الْعَلِيِّ الْعَظِيمِ الْقَائِلِ فِي كِتَابِهِ الْكَرِيمِ ﴿إِنَّ اللَّهَ يُحِبُّ التَّوَّابِينَ وَيُحِبُّ الْمُتَطَهِّرِينَ﴾ (٢٤٢) الْآيَةَ.

Après cette introduction, frères de foi, je vous recommande ainsi qu'à moi-même de faire preuve de piété à l'égard de *Allah Al-^Aliyy, Al-^Adhim*, Lui Qui dit dans Son Livre honoré : ce qui signifie : « **Certes, Allah agrée ceux qui se repentent et ceux qui se purifient.** »

إِخْوَةَ الْإِيمَانِ إِنَّ الرَّسُولَ عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ رَسُولُ الْهُدَى وَفَعَلُهُ فِعْلُ الْإِسْتِقَامَةِ، وَفِي النَّظْرِ فِي سِيرَتِهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَفْعَالِهِ وَعِبَادَتِهِ الدُّرُوسُ الْعَظِيمَةُ الْقِيَمَةُ وَالْعِبْرُ النَّافِعَةُ لِدِينِ الْمُسْلِمِ قَالَ عَزَّ مِنْ قَائِلٍ ﴿لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ لِمَنْ كَانَ يَرْجُوا اللَّهَ وَالْيَوْمَ الْآخِرَ وَذَكَرَ اللَّهَ كَثِيرًا﴾ (٢١) ؟.

Frères de foi, le Messager *^alayhi s-salatou was-salam* est le messager de la bonne guidée et chacun de ses actes est un acte de droiture. Il y a dans l'observation de sa conduite *salla l-Lahou ^alayhi wasallam*, dans ses actes et dans sa façon d'accomplir les adorations, des

¹ سورة البقرة/ آية ٢٢٢.

² سورة الأحزاب/ آية ٢١.

leçons d'une grande valeur et des enseignements profitables pour la religion de chaque musulman.

Allah ta^ala dit : ce qui signifie : « **Vous avez en le Messager de Allah un excellent modèle pour quiconque recherche l'agrément de Allah, qui veut être gagnant au Jour dernier et qui évoque beaucoup Allah.** »

أَخِي الْمُؤْمِنُ، هَلْ سَأَلْتَ نَفْسَكَ إِذَا مَا قُفِّمْتَ لِلْوُضُوءِ، كَيْفَ كَانَ يَتَوَضَّأُ خَيْرَ الْخَلْقِ مُحَمَّدٌ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَكَيْفَ كَانَ الْحَبِيبُ الْمُصْطَفَى يُؤَدِّي عِبَادَةَ الْوُضُوءِ.

Mon frère croyant, quand tu t'apprêtes à faire le *woudou*, t'es-tu posé la question sur la manière dont la meilleure des créatures, notre maître *Mouhammad salla l-Lahou ^alayhi wasallam* faisait le *woudou*? Comment le bien-aimé, l'élus, accomplissait-il l'acte d'adoration du *woudou*?

فَعَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَوَضَّأُ بِالْمُدِّ وَالْمُدُّ مِلْءُ الْكَفَّيْنِ الْمُعْتَدِلَتَيْنِ، فَلَمْ يَكُنْ نَبِيْنَا عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ مُسْرِفًا إِنَّمَا كَانَ يَسْتَعْمِلُ مِنَ الْمَاءِ مَا يَحْتَاجُهُ فَقَطْ لَوْضُوئِهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَلْ نَهَانَا عَنِ الْإِسْرَافِ فِي الْوُضُوءِ وَلَوْ عَلَى نَهْرِ جَارٍ كَمَا رَوَاهُ ابْنُ مَاجَةَ.

D'après 'Anas Ibnou Malik, que Allah l'agrée, le Messager de Allah *salla l-Lahou ^alayhi wasallam* faisait le *woudou* avec un *moudd*. Le *moudd* est le plein de deux mains jointes de taille moyenne. Le Prophète *salla l-Lahou ^alayhi wasallam* ne gaspillait pas l'eau, il utilisait uniquement l'eau dont il avait besoin pour le *woudou*, que Allah l'honore et l'élève davantage en degrés. C'est ainsi qu'il nous a déconseillé d'utiliser beaucoup d'eau lors du *woudou*, même si l'on fait le *woudou* à partir d'une rivière qui coule à flots, tout comme l'a rapporté *Ibnou Majah*.

أَمَّا عَنْ كَيْفِيَّةِ وُضُوءِ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَهُوَ مَا رَوَاهُ الْبُخَارِيُّ وَمُسْلِمٌ عَنْ حُمْرَانَ أَنَّ عُمَانَ دَعَا بِوُضُوءٍ، وَالْوُضُوءُ بِفَتْحِ الْوَوِ هُوَ الْمَاءُ الَّذِي يُتَوَضَّأُ بِهِ، فَغَسَلَ عُثْمَانُ كَفَّيْهِ ثَلَاثَ مَرَّاتٍ، ثُمَّ تَمَضَّمْضَ وَاسْتَنْشَقَ وَاسْتَنْثَرَ، وَالْإِسْتِنْثَارُ هُوَ إِخْرَاجُ مَا فِي الْأَنْفِ مِنْ مَخَاطِطٍ وَغَيْرِهِ،

Quant à la manière avec laquelle le Messager élu accomplissait son *woudou* *salla l-Lahou ^alayhi wasallam*, il y a ce qu'ont rapporté *Al-Boukhariyy* et *Mouslim* : d'après *Houmran*, que *Outhman* a demandé qu'on lui apporte de l'eau pour le *woudou*. Il s'est lavé les mains trois fois, puis s'est rincé la bouche, il a projeté de l'eau à l'intérieur de son nez puis l'a mouché, c'est-à-dire qu'il a fait sortir de son nez ce qu'il y avait comme sécrétions et autres.

ثُمَّ غَسَلَ سَيِّدُنَا عُثْمَانُ رَضِيَ اللَّهُ عَنْهُ وَجْهَهُ ثَلَاثَ مَرَّاتٍ، وَحَدَّ الْوَجْهَ أَحْبَابَنَا طَوَّلًا مِنْ مَنَابِتِ شَعْرِ الرَّأْسِ غَالِبًا إِلَى الدَّقَنِ وَهُوَ مُلْتَقَى اللَّحْيَيْنِ وَحَدَّهُ عَرْضًا مِنَ الْأُذُنِ إِلَى الْأُذُنِ، وَالْغَسْلُ لِأَنَّ بَدَأَ أَنْ يَعْمَ الشَّعْرَ وَالْبَشْرَةَ فِي حَدِّ الْوَجْهِ وَيَكْفِي لِصِحَّتِهِ غَسْلُهُ مَرَّةً وَاحِدَةً وَلَكِنَّ السُّنَّةَ التَّثْلِيثُ،

Puis, notre maître [^]*Outhman*, que *Allah* l'agrée, s'est lavé le visage à trois reprises. Chers bien-aimés, la limite du visage de haut en bas commence depuis l'implantation habituelle du cuir chevelu jusqu'au menton. Le menton est le point de rencontre des os de la mâchoire inférieure. Et pour la limite du visage de droite à gauche, elle va d'une oreille à l'autre. Il est indispensable que le lavage concerne les cheveux, la peau et la pilosité dans la limite du visage. Il est suffisant de laver le visage une seule fois pour que le *woudou*' soit valable, mais la *sounnah* consiste à tripler ce lavage.

ثُمَّ غَسَلَ عُثْمَانُ يَدَهُ الْيُمْنَى إِلَى الْمِرْفَقِ أَيْ مَعَ الْمِرْفَقِ ثَلَاثَ مَرَّاتٍ، ثُمَّ الْيُسْرَى مِثْلَ ذَلِكَ لِأَنَّ السُّنَّةَ أَنْ يُقَدِّمَ يَدَهُ الْيُمْنَى عَلَى يُسْرَاهُ، ثُمَّ مَسَحَ بِرَأْسِهِ لِأَنَّ مَسْحَ بَعْضِ الرَّأْسِ مِنْ أَرْكَانِ الْوُضُوءِ وَلَوْ شَعْرَةً فِي حَدِّ الرَّأْسِ أَمَّا السُّنَّةُ فَهِيَ أَنْ يَمْسَحَ كُلَّ رَأْسِهِ كَمَا وَرَدَ عَنِ الرَّسُولِ مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ،

Ensuite, [^]*Outhman* a lavé sa main et son avant-bras droit jusqu'au coude, c'est-à-dire en incluant le coude, trois fois ; puis, il a fait de même pour la main gauche, car la *sounnah* est de commencer par le membre droit, puis de lui faire suivre le membre gauche. Ensuite, il a passé sa main mouillée sur la tête. En effet, passer la main mouillée sur une partie de la tête, ne fût-ce que sur un cheveu dans la limite du crâne, fait partie des piliers du *woudou*'. La *sounnah* est réalisée en passant la main mouillée sur la totalité de la tête, tout comme cela est rapporté du Messager de *Allah* *salla l-Lahou ^alayhi wasallam*.

وَبَعْدَ مَسْحِ الرَّأْسِ يُسَنُّ أَنْ يَمْسَحَ أُذُنَيْهِ كَمَا مَسَحَ الرَّسُولُ أُذُنَيْهِ بِمَاءٍ غَيْرِ الْمَاءِ الَّذِي مَسَحَ بِهِ رَأْسَهُ،

ثُمَّ غَسَلَ عُثْمَانُ رِجْلَهُ الْيُمْنَى إِلَى الْكَعْبَيْنِ أَيْ مَعَ غَسْلِ الْكَعْبَيْنِ وَهُمَا الْعُظْمَانِ النَّاتِيَانِ مِنْ جَانِبَيْ الْقَدَمَيْنِ، وَيَغْسِلُ بَيْنَ الْأَصَابِعِ وَمَا عَلَى رِجْلَيْهِ مِنْ شَعْرٍ أَوْ قِطْعَةٍ لَحْمٍ زَائِدَةٍ ثَلَاثَ مَرَّاتٍ،

Puis, après avoir passé la main mouillée sur sa tête, il est recommandé de passer la main mouillée sur ses oreilles, comme le Messager *salla l-Lahou ^alayhi wasallam* passait la main mouillée sur ses oreilles, avec une eau nouvelle, autre que celle qu'il avait utilisée pour passer la main mouillée sur la tête. Ensuite, [^]*Outhman* a lavé son pied droit en incluant

la cheville. La cheville est constituée par les deux os saillant, des deux côtés du pied. Puis il a lavé entre ses orteils de même que ce qu'il peut y avoir sur les pieds comme pilosité ou comme protubérance, et ceci à trois reprises.

ثُمَّ الْيُسْرَى مِثْلَ ذَلِكَ وَإِنَّمَا قَدَّمَ الْيُمْنَى عَلَى الْيُسْرَى لِأَنَّ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ "إِذَا تَوَضَّأْتُمْ فَأَبْدُوا بِمِيَامِنِكُمْ"، أَخْرَجَهُ النَّسَائِيُّ وَغَسَلَ ثَلَاثًا لِأَجْلِ السُّنَّةِ وَالْأَمْرَةَ وَاحِدَةً تَكْفِي، ثُمَّ قَالَ سَيِّدُنَا عُثْمَانُ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَوَضَّأَ نَحْوَ وَضُوءِي هَذَا. فَهَكَذَا كَانَ وَضُوءُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ.

Puis, il a lavé son pied gauche de la même manière, et il a fait précéder le droit sur le gauche car *Abou Hourayrah* a rapporté que le Messager de *Allah* *salla l-Lahou ^alayhi wasallam* a dit : ce qui signifie : « **Quand vous faites le woudou', commencez par le côté droit.** » Il a triplé le lavage pour se conformer à la *sounnah* ; en effet, un seul lavage est suffisant. Par la suite, notre maître *^Outhman* a dit : « *J'ai vu le Messager de Allah* *salla l-Lahou ^alayhi wasallam* faire son woudou' tout comme je viens de le faire. » Voici donc comment le Messager de *Allah* *salla l-Lahou ^alayhi wasallam* faisait le woudou'.

وَقَدْ وَرَدَ فِي الْحَدِيثِ عَنْ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ : "مَنْ تَوَضَّأَ فَأَحْسَنَ الْوُضُوءَ ثُمَّ قَالَ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ اللَّهُمَّ اجْعَلْنِي مِنَ التَّوَابِينَ وَاجْعَلْنِي مِنَ الْمُتَطَهِّرِينَ فُتَبِحَتْ لَهُ ثَمَانِيَةَ أَبْوَابِ الْجَنَّةِ يَدْخُلُ مِنْ أَيِّهَا شَاءَ". وَفِي الْحَدِيثِ الْآخِرِ "مَنْ تَوَضَّأَ كَمَا أُمِرَ وَصَلَّى كَمَا أُمِرَ غَفَرَ اللَّهُ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ" أَيُّ مِنَ الصَّغَائِرِ فَهَنِيئًا لِمَنْ أَحْسَنَ الْإِقْتِدَاءَ بِخَيْرِ الْخَلْقِ عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ.

Il nous est parvenu dans le *hadith* que *^Oumar*, que *Allah* l'agrée, a rapporté que le Messager de *Allah* *salla l-Lahou ^alayhi wasallam* a dit : ce qui signifie : « **Celui qui fait son woudou' tout en s'appliquant à le faire parfaitement, puis qui dit : ('Ach-hadou 'an la 'ilaha 'il-la l-Lah wahdahou la charika lah wa'ach-hadou 'anna Mouhammadan ^abdouhou waraçoulouh Allahoumma j^alni mina t-tawwabina waj^alni mina l-moutataahirin)** –je témoigne qu'il n'est de dieu que *Allah*, qu'Il est le dieu unique et qu'Il n'a pas d'associé ; et je témoigne que *Mouhammad* est Son esclave et Son messager, ô *Allah*, fais que je sois au nombre de ceux qui se repentent et au nombre de ceux qui se purifient–, **les huit portes du Paradis lui seront ouvertes, et il entrera au Paradis par la porte qu'il voudra.** » Et dans un autre *hadith*, le Messager *salla l-Lahou ^alayhi wasallam* a dit : ce qui signifie : « **Celui qui fait le woudou' comme il en a reçu l'ordre et qui fait la prière comme il en a reçu l'ordre, Allah lui pardonnera ses péchés antérieurs.** » Il s'agit

ici des petits péchés. Bonheur donc à celui qui s'applique à suivre correctement le Meilleur des êtres créés *alayhi s-salatou was-salam* !

اللَّهُمَّ اجْعَلْنَا مِنَ التَّوَابِينَ وَاجْعَلْنَا مِنَ الْمُتَطَهِّرِينَ وَاجْعَلْنَا مِنْ خِيَارِ الْمُقْتَدِينَ بِسَيِّدِ الْمُرْسَلِينَ
وَحَبِيبِ رَبِّ الْعَالَمِينَ بِرَحْمَتِكَ وَكَرَمِكَ يَا أَكْرَمَ الْأَكْرَمِينَ يَا اللَّهُ.

Ô *Allah*, fais que nous soyons au nombre de ceux qui se repentent et de ceux qui se purifient. Fais que nous soyons au nombre des meilleurs de ceux qui suivent le Maître des Messagers, celui que le Seigneur des mondes agrée le plus, par Ta miséricorde et par Ta grâce, Toi le plus munificent de ceux qui accordent avec largesse, ô *Allah*.

Après avoir tenu mes propos, je demande que *Allah* me pardonne ainsi qu'à vous-mêmes.

هَذَا وَأَسْتَغْفِرُ اللَّهَ لِي وَلَكُمْ.

الخطبة الثانية

إِنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، وَصَلَّى اللَّهُ عَلَى مُحَمَّدٍ وَعَالِهِ الطَّيِّبِينَ الطَّاهِرِينَ أَمَّا بَعْدُ عِبَادَ اللَّهِ،
أَوْصِيكُمْ وَنَفْسِي بِتَقْوَى اللَّهِ الْعَلِيِّ الْعَظِيمِ وَاعْلَمُوا أَنَّ رَسُولَ اللَّهِ مُحَمَّدًا صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
قَالَ: "الظُّهُورُ شَطْرُ الْإِيمَانِ"^٣،

Après cette introduction, frères de foi, je vous recommande ainsi qu'à moi-même de faire preuve de piété à l'égard de *Allah Al-[^]Aliyy, Al-[^]Adhim*, et sachez que le Messenger de *Allah salla l-Lahou [^]alayhi wasallam* a dit un *hadith* duquel on comprend que la purification est une chose très importante dans la religion.

وَالْمُسْلِمُ الْكَامِلُ يُؤَدِّي وُضُوئَهُ عَلَى مَا أَمَرَهُ اللَّهُ فَيَأْتِي بِالْأَرْكَانِ وَالشُّرُوطِ وَيَجْتَنِبُ الْمُبْطَلَاتِ
لِيَصِحَّ الْعَمَلُ، وَحَتَّى يَنَالَ الثَّوَابَ كَامِلًا يَأْتِي بِسُنَنِ الْوُضُوءِ، أَمَّا الشُّرُوطُ فَهِيَ مَا لَا بُدَّ مِنْهُ لِصِحَّةِ
الْعَمَلِ لَكِنْ لَيْسَتْ جُزْءًا مِنْهُ كَأَنْ يَكُونَ الْمَاءُ طَاهِرًا مُطَهَّرًا وَأَنْ لَا يَكُونَ هُنَاكَ مَانِعٌ عَلَى
أَعْضَاءِ الْوُضُوءِ يَمْنَعُ مِنْ وُضُوءِ الْمَاءِ إِلَى الْعَضْوِ الْمَغْسُولِ كَالشَّحْمِ اللَّاصِقِ بِالْجِلْدِ وَالْمَنَّاكِيرِ
الَّذِي تَضَعُهُ بَعْضُ النِّسَاءِ عَلَى أَظْفَارِهِنَّ

Le musulman complet accomplit son *woudou'* selon ce que *Allah ta[^]ala* lui a ordonné. Il accomplit donc les piliers, s'acquitte des conditions de validité et s'abstient de faire les choses qui l'annulent afin que son acte soit valable. D'autre part, afin d'obtenir la

^٣رواه مسلم.

récompense complète, il accomplit les actes *sounnah* du *woudou*'. Les conditions de validité sont les choses indispensables à la validité d'un acte mais qui n'en font pas partie, par exemple le fait que l'eau soit pure et purificatrice ou l'absence de tout ce qui pourrait empêcher l'eau d'atteindre le membre à laver, comme de la graisse qui colle à la peau et du vernis à ongles que mettent certaines femmes.

وَأَمَّا الْأَرْكَانُ فَهِيَ مَا كَانَ جُزْءًا مِنَ الْعَمَلِ وَلَا يَصِحُّ الْعَمَلُ بِدُونِهِ وَأَرْكَانُ الْوُضُوءِ سِتَّةٌ النَّيَّةُ أَيُّ أَنْ يَقْصِدَ فِعْلَ الْوُضُوءِ أَوْ نَحْوَ ذَلِكَ بِقَلْبِهِ وَغَسَلَ الْوَجْهَ جَمِيعَهُ وَغَسَلَ الْيَدَيْنِ مَعَ الْمِرْفَقَيْنِ وَمَسَحَ بَعْضَ الرَّأْسِ وَغَسَلَ الرَّجْلَيْنِ مَعَ الْكَعْبَيْنِ، أَمَّا السُّنَنُ فَهِيَ مَا كَانَ زِيَادَةً عَلَى الْأَرْكَانِ كَالْتُّلِيثِ وَعَدَمِ الْإِسْرَافِ وَمَسْحِ كُلِّ الرَّأْسِ وَغَيْرِ ذَلِكَ.

Quant aux piliers, c'est ce qui fait partie d'un acte et sans quoi l'acte n'est pas valable. Les piliers du *woudou*' sont au nombre de six : l'intention, c'est-à-dire d'avoir l'intention de faire le *woudou*' ou ce qui est équivalent, dans son cœur, laver le visage en entier, laver les mains et les avant-bras coudes compris, passer la main mouillée sur la tête ou une partie de la tête et laver les pieds chevilles comprises. Concernant les *sounnah*, c'est ce que l'on fait en plus des piliers comme le triplement, éviter d'utiliser trop d'eau pour le lavage, passer la main mouillée sur la totalité de la tête et d'autres choses encore.

نَسَأَلُ اللَّهَ أَنْ يُبَسِّرَ لَنَا أَنْ نُؤَدِّيَ الْعِبَادَاتِ عَلَى مَا يُحِبُّ وَيَرْضَى حَتَّى نَكُونَ مِنَ النَّاجِينَ يَوْمَ الْقِيَامَةِ يَوْمَ لَا يَنْفَعُ مَالٌ وَلَا بَنُونَ إِلَّا مَنْ أَتَى اللَّهَ بِقَلْبٍ سَلِيمٍ.

Nous demandons à *Allah* qu'Il nous facilite pour que nous accomplissions les actes d'adoration selon ce qui est obligatoire et qu'Il les agrée, afin que nous soyons parmi les gagnants au Jour du jugement, le jour où aucun bien du bas-monde ni aucune descendance ne sera utile, sauf pour ceux qui se présenteront au jugement de Dieu avec un cœur sain de toute mécréance.

وَاعْلَمُوا أَنَّ اللَّهَ أَمَرَكُمْ بِأَمْرِ عَظِيمٍ، أَمَرَكُمْ بِالصَّلَاةِ وَالسَّلَامِ عَلَى نَبِيِّهِ الْكَرِيمِ فَقَالَ ﴿إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ ءَامَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا﴾ ﴿٥٦﴾. اللَّهُمَّ صَلِّ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ وَعَلَى ءَالِ سَيِّدِنَا مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى سَيِّدِنَا إِبْرَاهِيمَ وَعَلَى ءَالِ سَيِّدِنَا إِبْرَاهِيمَ وَبَارِكْ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ وَعَلَى ءَالِ سَيِّدِنَا مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى سَيِّدِنَا إِبْرَاهِيمَ وَعَلَى ءَالِ سَيِّدِنَا

إبراهيم إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ، يَقُولُ اللَّهُ تَعَالَى ﴿ يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ إِنَّ زَلْزَلَةَ السَّاعَةِ شَيْءٌ عَظِيمٌ ① يَوْمَ تَرَوْنَهَا تَذْهَلُ كُلُّ مُرْضِعَةٍ عَمَّا أَرْضَعَتْ وَتَضَعُ كُلُّ ذَاتِ حَمَلٍ حَمْلَهَا وَتَرَى النَّاسَ سُكَرَىٰ وَمَا هُمْ بِسُكَرَىٰ وَلَٰكِنَّ عَذَابَ اللَّهِ شَدِيدٌ ② ۝. اللَّهُمَّ إِنَّا دَعَوْنَاكَ فَاسْتَجِبْ لَنَا دُعَاءَنَا فَاغْفِرِ اللَّهُمَّ لَنَا ذُنُوبَنَا وَإِسْرَافَنَا فِي أَمْرِنَا اللَّهُمَّ اغْفِرِ لِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ الْأَحْيَاءِ مِنْهُمْ وَالْأَمْوَاتِ، اللَّهُمَّ إِنَّا نَعُوذُ بِكَ مِنْ زَوَالِ نِعْمَتِكَ وَتَحَوُّلِ عَافِيَّتِكَ وَفَجْأَةِ نِقْمَتِكَ وَجَمِيعِ سَخَطِكَ، اللَّهُمَّ إِنَّا نَعُوذُ بِكَ مِنَ الْبَرَصِ وَالْجُنُونِ وَالْجُذَامِ وَسَيِّئِ الْأَسْقَامِ، اللَّهُمَّ يَا مُقَلِّبَ الْقُلُوبِ ثَبِّتْ قُلُوبَنَا عَلَىٰ دِينِكَ، رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ اللَّهُمَّ اجْعَلْنَا هُدَاةً مُهْتَدِينَ غَيْرَ ضَالِّينَ وَلَا مُضِلِّينَ اللَّهُمَّ اسْتُرْ عَوْرَاتِنَا وَعَآمِنِ رُوعَاتِنَا وَآكْفِنَا مَا أَهَمَّنَا وَقِنَا شَرَّ مَا نَتَخَوَّفُ اللَّهُمَّ اجْزِ الشَّيْخَ عَبْدَ اللَّهِ الْهَرِيرِيَّ رَحِمَاتُ اللَّهِ عَلَيْهِ عَنَّا خَيْرًا. عِبَادَ اللَّهِ إِنَّ اللَّهَ يَأْمُرُ بِالْعَدْلِ وَالْإِحْسَانِ وَإِيتَاءِ ذِي الْقُرْبَىٰ وَيَنْهَىٰ عَنِ الْفَحْشَاءِ وَالْمُنْكَرِ وَالْبَغْيِ، يَعِظُكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ. اذْكُرُوا اللَّهَ الْعَظِيمَ يَثْبِيحُكُمْ وَاشْكُرُوا لَهُ يَزِدْكُمْ، وَاسْتَغْفِرُوا لَهُ يُغْفِرْ لَكُمْ وَاتَّقُواهُ يَجْعَلَ لَكُمْ مِنْ أَمْرِكُمْ مَخْرَجًا، وَأَقِمِ الصَّلَاةَ.